

02.02.2026

MCOP. No. : 460/2024 பெயர் : பெருமாள்

ம.சா.1

ம.சா.1 மீண்டும் அழைக்கப்பட்டு சத்திய பிரமாணம் செய்து வைக்கப்பட்டு ஆம் எதிர்மனுதாரர் தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்படுகிறார்.

TN 56 Q 1946 என்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் நான்தான். மேற்படி மோட்டார் சைக்கிளை விபத்து தேதியன்று நான்தான் ஓட்டிவந்தேன். 4ம் எதிர்மனுதாரர் வசம் இந்த வண்டிக்கான காப்பீடு விபத்து சமயத்தில் நடப்பில் இருந்தது. முதல் தகவல் அறிக்கை என்மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (ம.த.சா.ஆ.1) இறுதி அறிக்கையும் என்மேல்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது ம.த.சா.ஆ.6. அது தவறானது ஆகும். விபத்து நடந்தது கிழமேல் ரோடாகும். நான் மேற்கேயிருந்து கிழக்கே சென்றேன். விபத்து நடந்தது சாலையின் தென்பகுதி என்றால் அது தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது வடபுறபகுதி. என்னிடம் காட்டப்படும் மாதிரி வரைபடத்தில் விபத்து நடந்தது சாலையின் தென்பகுதி என்றால் அது தவறு. நான்தான் கிழ மேல் ரோட்டில் மேற்கே இருந்து கிழக்கு நோக்கி சென்று எதிரே சரியான பாதையில் வந்த வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினேன் என்றால் சரியல்ல. எனது புகாரின்பேரில் காவல் துறையினர் மேல் நடவடிக்கை எடுத்ததாகவோ அல்லது இந்த விபத்து குறித்து 1ம் எதிர்மனுதாரர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவோ குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் மேல் வழக்கு நிலுவையில் உள்ளதாகவோ அதற்கான எவ்வித ஆவணங்களையும் நான் இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இந்த விபத்திற்கு நான்தான் காரணம் என்றும் 1ம் எதிர்மனுதாரர் மீது எவ்வித

தவறு இல்லை என்றும் எவ்வாறேயினும் இழப்பீடு பெற வேண்டும் என்ற நோக்கில் நான் தாக்கல் செய்துள்ள குற்றவியல் ஆவணங்களையே பொய்யானவை என்று நான் அளிக்கும் சாட்சியம் ஏற்கத்தக்கதல்ல என்றும் சொன்னால் சரியல்ல. 3ம் எதிர்மனுதாரர் இழப்பீடு கொடுக்க அவசியம் இல்லை என்றால் சரியல்ல. நான் முன்னிலைப்படுத்தியுள்ள மருத்துவ ஆவணங்கள் மற்றும் மருத்துவ பில்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ள என்றும் அதை நானே நிரூபிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றும் சொன்னால் சரியல்ல. எனக்கு ஏற்பட்ட காயங்கள் முழுமையாக குணமடைந்துவிட்டது என்றும் எவ்வித நிரந்தர ஊனமோ வருமான இழப்போ ஏதும் இல்லை என்றும் சொன்னால் சரியல்ல. தொடர் சிகிச்சைக்கான ஆவணங்கள் ஏதும் தாக்கல் செய்யவில்லை என்றால் சரியல்ல. 3ம் எதிர்மனுதாரரைப் பொறுத்து இந்த மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றால் சரியல்ல. கோரியுள்ள இழப்பீடு அதிகமானது என்றால் சரியல்ல.

மறு விசாரணை:

இல்லை.